



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

බ්‍රිලන්ඩ් සනාථයක තොසලිසක් කුම්‍යරස බර්ත්තමානප් පත්තිරිකා අති බිසෙන්ඩ්මානතු

අංක 2215/39 - 2021 පෙබරවාරි මස 18 වැනි බහස්පතින්දා - 2021.02.18
2215/39 ආම ඩිලක්කම - 2021 ආම අංශු පෙටපුරුව මාතම 18 අන් තික්ති වියාමුක්සිමය

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

இலங்கை மக்திய வங்கியின் அறிவித்தல்கள்

1949 அம் அண்டின் 58 அம் இலக்க நானைய விகிச் சட்டம்

1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நான்ய விதிச் சட்டத்தின் 68 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 10(இ) ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விதிகள்

பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன்,
நாணயச் சடையின் தலைவரும்,
இலங்கை மத்திய வங்கியின் அஞ்சுநரும்.

இலங்கை மத்திய வங்கி,
கொழும்பு,
2021, பெப்பர்வாரி 18.

ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்

- இவ்விதிகள், “2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்பும் விதிகள்” என எடுத்துக்காட்டப்படுதல் வேண்டும்.
 - திருத்தப்பட்வாறான, 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க, நாணய விதிச் சட்டத்தின் பரிவி 10(இ) இல் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 68 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளில் செயற்படுகின்ற இலங்கை மத்திய வர்க்கியின் நாணயச் சபை, இவங்கைக்குள் ஏற்றுமதிப் பெறுகைகளைப் பெறுதல் தொடர்பிலும் அத்தகைய பெறுகைகளை இலங்கை ரூபாவிற்கு மாற்றிக்கொள்வது தொடர்பிலும் இத்தால் விதிகளை விடுகின்றது.



3. மறு அறிவித்தல் வரை பொருட்களின் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் :

- (i) ஏற்றுமதி செய்யப்பட்ட அனைத்துப் பொருட்கள் தொடர்பிலும் கப்பலேற்றப்பட்ட திகதியிலிருந்து நாற்றியெண்பது (180) நாட்களுக்கிடையில் ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கையில் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும் ; அத்துடன்
- (ii) ஏற்றுமதி செய்யப்பட்ட ஒவ்வொரு பொருட்கள் தொடர்பிலும் ஏற்றுமதிப் பெறுகைகளின் ஒவ்வொரு பற்றாக்கிட்டுக்கள் மீதுமான தொடர்பான அனைத்து ஆவணச் சான்றுகளையும் அத்தகைய பெறுகைகளை இலங்கையில் பெற்றுகின்ற தொடர்பான உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிடம் அல்லது உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளிடம் (இதனக்துப் பின்னர் “உரிமம்பெற்ற வங்கிகள்” என அழைக்கப்படும்) உடனடியாக சமர்ப்பித்தல் வேண்டும்.
- 4. மேலேயுள்ள 3 ஆம் பிரிவின் கீழ் கேட்டுக்கொள்ளப்பட்டவாறு, பொருட்களின் ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களும் இலங்கைக்குள் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளைப் பெற்றுக்கொண்டதும் உடனடியாக, இலங்கையில் பெறப்பட்ட குறிப்பிட்ட ஏற்றுமதிப் பெறுகைகளில் இருபத்தைந்து சதவீதத்தினை (25%) உரிமம்பெற்ற வங்கியோன்றின் மூலமாக மாற்றிக்கொள்ளுதல் வேண்டும்.
- 5. இலங்கையில் பெறப்பட்ட ஏற்றுமதிப் பெறுகைகளிலிருந்து மேற்சொல்லப்பட்ட இருபத்தைந்து சதவீதத்தினை (25%) மாற்றிக்கொள்ளும் தேவைப்பாடு, நாணயச் சபையினால் காலத்திற்குக் காலம் வேறு ஏதேனும் சதவீதம் நிர்ணயிக்கப்படும் வரை தொடர்ந்திருத்தல் வேண்டும்.
- 6. மேலேயுள்ள விதி 3 இல் குறித்துரைக்கப்பட்டவாறான காலப்பகுதிக்குள் இலங்கையில் ஏற்றுமதிப் பெறுகைகள் பெறப்பட்டமையினையும் மேலேயுள்ள விதி 4 இல் கேட்டுக்கொள்ளப்பட்டவாறு அத்தகைய பெறுகைகள் மாற்றப்பட்டுள்ளமையினையும் அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும் கட்டாயமாகவும் கடுமையாகவும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் அவற்றுடன் தொடர்பான அல்லது தொடர்புபட்ட அனைத்து ஆவணச் சான்றுகளையும் பேணி வருதலும் வேண்டும்.
- 7. அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும் காலத்திற்குக் காலம் கேட்டுக்கொள்ளப்படுகின்றவாறு இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் தினைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் வேண்டுமென்பதுடன், விடயத்தினைப் பொறுத்து மேலேயுள்ள 6 ஆம் விதியின் கீழ் பேணப்படும் பதிவேறுகளைப் புலனாய்வு செய்வதற்கும் பரீட்சிப்பதற்கும் இவ்விதிகளுடன் முழுமையான விதக்கிலும் கடுமையான விதக்கிலும் இணங்கிச் செல்வதற்கு அத்தகைய உரிமம்பெற்ற வங்கிகளினால் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பரீட்சிப்பதற்கும் மீளாய்வு செய்வதற்குமாக ஆளுநரினால் அல்லது துணை ஆளுநரினால் அதிகாரமளிக்கப்பட்டவாறான இலங்கை மத்திய வங்கி அலுவலர்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி அனுகுவதற்கு அனுமதித்தல் வேண்டும்.
- 8. இவ்விதிகள், ஏற்றுமதி செய்யப்பட்ட அனைத்துப் பொருட்கள் தொடர்பிலும் அத்தகைய பொருட்கள் கப்பலேற்றப்பட்ட திகதியிலிருந்து நாற்றியெண்பது (180) நாட்கள் எத்திகதியில் வருகின்றதோ அத்திகதியின் பின்னர் நடைமுறைக்கு வருதலாகலும் வேண்டும்.
- 9. இவ்விதிகள் உடனடியாகவும் இங்கேயுள்ள திகதியிலிருந்தும் நடைமுறைக்கு வருதலாகல் வேண்டும்.
- 10. ஏதேனும் சந்தேகங்களுத் தவிர்த்துக்கொள்வதற்காகவும் இவ்விதிகளின் நோக்கத்திற்காகவும் “ஏற்றுமதிப் பெறுகைகள்” என்பது, இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் 2019.10.17 ஆந்திகதியிடப்பட்ட இல. 2145/49 கொண்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, செலாவணிக் கட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 29 ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட அத்தகைய பெறுகைகளை உள்ளடக்குதல் வேண்டும்.
- 11. இவ்விதிகளின் நோக்கங்களுக்காக “உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்” மற்றும் “உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்” என்ற பதங்கள் 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, வங்கித் தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளில் அவற்றிற்கு வழங்கப்பட்ட அதே கருத்தினைக் கொண்டிருத்தல் வேண்டும்.